

தஜ்ஜாலின் வருகை

[தமிழ் – Tamil – تاميلي]

Author

M.S.M. இம்தியாஸ் யூசுப்

2013 - 1434

IslamHouse.com

خروج الدجال

« باللغة التاميلية »

محمد إمتياز يوسف

2013 - 1434

IslamHouse.com

தஜ்ஜாலின் வருகை PART-01

خُرُوجُ الدَّجَالِ

M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

உலக அழிவுககு முன்னால் ஏற்படக்கூடிய மிகப் பெரும் நிகழ்வுகள் பற்றியும் குழப்பங்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அதில் தஜ்ஜாலின் வருகையும் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் படைப்புக்களில் தஜ்ஜாலும் வித்தியாசமான ஒரு படைப்பு இவனது தோற்றம் அங்கஅமைப்பு செயற்பாடுகள் அவன் வெளியாகும் சந்தர்ப்பம் மற்றும் அவனது இறுதி முடிவு என்பன பற்றி தன்னுடைய இறுதித் தூதர் முஹம்மத(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் அறிவித்துள்ளான்.

ஷைத்தான் மனித சமூகத்தின் எதிரியாக காண் பிக்கப்பட்டது போலவே தஜ்ஜாலும் காட்டப்பட்டுள்ளான்.

தஜ்ஜாலின் படைப்பு எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி தெரியாது. ஆனால் உலகஅழிவின் அடையாளங்களில் ஒன்றாக அவன் வெளியாக்கப்படுவான். அவனது பித்னா குறித்து எல்லா இறைத்தூதர்களும் தங்களது சமூகத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள். தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய விபரங்களை இனி கவனிப்போம்.

الدَّجَالُ தஜ்ஜால் என்பதன் பொருள்:

தஜல் எனும் அறபு வார்த்தையிலிருந்து வந்த பெயர்ச் சொல்லே தஜ்ஜால் என்பதாகும். தஜல் என்றால் மறைத்தல் எனப் பொருளாகும்.

தஜ்ஜால் என்றால் - பொய்யினால் உண்மையை மறைப்பவன். பொய்க்கு உண்மை எனும் முலாம் பூசுவன். உண்மையை மறைத்து பொய்யை சொல்பவன் என பல அர்த்தங்கள் உண்டு.

சத்தியத்தை மறைத்து அசத்தியத்தைச் சொல்லும் மகா பொய்யர்களுக்கும் தஜ்ஜால் எனக் கூறப்படும்

. எனவே தஜ்ஜாலின் செயற்பாடுகளும் பொய்யானவையாக இருக்குமே தவிர அதில் எந்த உண்மையும் , ருக்கமாட்டாது. ஆகவே அவனது செயற்பாடுகளைக் கண்டு ஈமானை பறிகொடுத்து விடக் கூடாது என்பதை; தான் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவன் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறும்போது الدَّجَالُ الْمَسِيحُ அல்மஸீஹூத் தஜ்ஜால் எனக் குறிப்பிட்டார்கள்.

தஜ்ஜால் பற்றிய வர்ணனைகள்:

- தஜ்ஜால் ஒரு இளைஞன்
- சிகப்பானவன் பருமனானவன்.
- தஜ்ஜாலின் வலது அல்லது இடக் கண் குருடாக இருக்கும்.
- தஜ்ஜால் சுருட்டை தலைமுடியுடையவன்.
- சந்ததியற்றவன்.
- தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும்.
- பூமியில்; 40 நாட்கள் சுற்றித்திரிவான்.
- தஜ்ஜாலுக்கு படைபிரிவும் இருக்கும்.

அடையாளம் காணும் இலகு வழி)

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 'بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أُطُوفُ بِالْكَعْبَةِ، فَإِذَا رَجُلٌ آدَمٌ، سَبَطَ الشَّعْرَ، بَيْنَ رَأْسِهِ مَاءً، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: ابْنُ مَرْيَمَ، فَذَهَبْتُ أَلْتَفِتُ فَإِذَا رَجُلَيْنِ، يَنْطِفُ رَجُلٌ أَحْمَرَ جَسِيمٍ، جَعْدُ الرَّأْسِ، أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عَنَبَةٌ طَافِيَةٌ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا الدَّجَالُ، أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطْنٍ ' وَابْنُ قَطْنٍ رَجُلٌ مِنْ بَنِي الْمُصْطَلِقِ مِنْ حُرَاعَةَ

(ஒரு நாள்) நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கஃபாவைச் சுற்றி (தவாப்) வந்து கொண்டிருந்தாகக் கண்டேன். அப்போது மாநிறமான படிந்த தலை முடியுடைய மனிதர் ஒருவரின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்க அல்லது சிந்திக் கொண்டிருக்கக் கண்டேன். இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் (ஈஸா) என்று சொன்னார்.

பிறகு நான் திரும்பிப் பார்த்த படியே சென்றபோது (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று ஒரு கண் குருடான சுருட்டைத் தலையுடைய சிவப்பான பருமனான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். இவன்தான் தஜ்ஜால். மக்களில் இவனுக்கு உருவ அமைப்பில் ஒப்பானவன். இப்பனு கதன் எனும் குஸாஆ குலத்து மனிதன் ஆவான் என்று நபி(ஸல்) சொன்னார்கள். (அறிவிப்பர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி), புகாரி-7128)

4) صحيح البخاري 134

وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ فَأَتَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ ذَكَرَ الدَّجَالَ فَقَالَ: ' إِنِّي لَأُنذِرُكُمْ، وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ: تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرٌ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக்கு மேல் புகழ்ந்து விட்டு தஜ்ஜாலை குறித்து

கூறனார்கள். அப்போது அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட எந்தவொரு இறைத் தூதரும் தம் சமுதாயத்தாருக்கு தஜ்ஜாலைக்குறித்து எச்சரிக் காமல் இருந்த தில்லை. நூஹ் நபியும் தன்னுடைய சமூகத்தா ருக்கு தஜ்ஜால் குறித்து எச்சரிக்கை செய்தார்கள். எனினும் அந்த நபிமார்கள் தன்னுடைய சமூகத்தாருக்கு சொல்லாத விடயமொன்றை உங்க ளுக்கு கூறுகிறேன். அறிந்து கொள்ளுங்கள். அவன் ஒற்றைக் கண்ணன், நிச்சயமாக உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) (ரழி), நூல்: புகாரி 7131)

4) صحيح مسلم °. 2248)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّجَالُ مَمْسُوحُ الْعَيْنِ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ، ثُمَّ تَهَجَّاهَا ك ف ر بِقُرْؤِهِ كُلُّ مُسْلِمٍ

தஜ்ஜால் ஒரு கண்தடவப்பட்டவன். அவனது கண்ணின் மீது கெட்டியான தோல் ஒன்று(மூடி) இருக்கும். அவனு டைய இரு கண்களுக்கிடையில் காபிர் என்று எழுதப் பட்டிருக்கும் எழுத் தறிவுள்ள எழுத்தறிவற்ற ஒவ்வொரு நம்பிக்கை யாளர்களும்; அதை வாசிப்பார்கள். அல்லது ஒவ்வொரு இறை நம்பிக் கையாளரும் வாசிப்பார்கள் என நபி(ஸல்)

கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்:(ரலி) நூல்
:முஸ்லிம்

4) صحيح مسلم 2245)

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ يَوْمَ حَذَرَ النَّاسِ الدَّجَالَ: «إِنَّهُ
مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ، يَقْرُؤُهُ مَنْ كَرِهَ عَمَلَهُ، أَوْ يَقْرُؤُهُ كُلُّ مُؤْمِنٍ»، وَقَالَ:
«تَعَلَّمُوا أَنَّهُ لَنْ يَرَى أَحَدًا مِنْكُمْ رَبَّهُ عَزَّ وَجَلَّ حَتَّى يَمُوتَ

தஜஜால் பற்றி மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (அதில்) அவனது இரு கண்களுக்கிடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும் அவனது செயலை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதனை வாசிப்பர் அல்லது ஒவ்வொரு இறைவிசுவாசியும் அதனை வாசிப்பார். அறிந்து கொள்ளுங்கள். உங்களில் எவரும் இறப்பதற்கு முன் தம்ரப்பை பார்க்க முடி யாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல் முஸ்லிம்-5614)

தஜஜாலைக் கண்ட நபித்தோழர்

நபி(ஸல்) அவர்கள் தஜஜால் சம்பந்தமாக விபரித்த வர்ணனைகளுக்கேற்ப தமீமுத்தாரி(ரலி) அவர்கள் ஒரு மனிதனைக் கண்டார்கள்.

30 பேருடன் கடற்பிரயானமொன்றில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கடல் அலை மோதிய தால் ஒரு

தீவை தமீமுத்தாரி(ரலி) அடைகிறார்கள். அச்சந்தர்ப் பத்தில் அவர் கண்ட காட்சிகளையும் நடந்த சம்பவங்களையும் நபி(ஸல்)அவர்களிடம் விபரித்தார்கள்.

தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கண்ட அம்மனிதர் தஜ்ஜால் என நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்கள் மத்தியில் வைத்து உறுதிப்படுத்தினார்கள். இதோ அவர்கள் கூறும் செய்திகளை கேளுங்கள்.

4) 2261.°:صحيح مسلم

أَنَّهُ سَأَلَ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، أُمَّتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ - وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُولَى - فَقَالَتْ: حَدَّثَنِي حَدِيثًا سَمِعْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا تُسَنِّدِيهِ إِلَى أَحَدٍ غَيْرِهِ، فَقَالَتْ: لَنْ سُنِّتَ لِأَفْعَلَنَ، فَقَالَ لَهَا: أَجَلٌ حَدَّثَنِي فَقَالَتْ: نَكَحْتُ ابْنَ الْمُغِيرَةَ، وَهُوَ مِنْ خِيَارِ شَبَابِ فَرِيْشِ يَوْمِنَدٍ، فَأَصِيبُ فِي أَوَّلِ الْجِهَادِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا تَأَيَّمْتُ خَطْبَنِي عَبْدَ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَطْبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَوْلَاهُ أَسَامَةَ بْنِ زَيْدٍ، وَكُنْتُ قَدْ حَدَّثْتُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَحْبَبَنِي فَأُحِبِّبْ أَسَامَةَ» فَلَمَّا كَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: أَمْرِي بِيَدِكَ، فَأَنْكَحْنِي مَنْ سُنِّتَ، فَقَالَ: «انْتَقِلِي إِلَى أُمِّ شَرِيكٍ» وَأُمُّ شَرِيكٍ امْرَأَةٌ عَنِيَّةٌ، مِنَ الْأَنْصَارِ، عَظِيمَةُ النَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ، يَنْزِلُ عَلَيْهَا الضِّيْفَانُ، فَقُلْتُ: سَأَفْعَلُ، فَقَالَ: «لَا تَفْعَلِي، إِنَّ أُمَّ شَرِيكٍ امْرَأَةٌ كَثِيرَةٌ الضِّيْفَانِ، فَأَنِّي أَكْرَهُ أَنْ يَسْقُطَ عَنْكَ حِمَارُكَ أَوْ يَنْكَسِفَ التُّوبُ عَنْ سَاقِيكَ، فَيَرَى الْقَوْمُ مِنْكَ بَعْضَ مَا تَكْرَهُينَ وَلَكِنْ انْتَقِلِي ، إِلَى ابْنِ عَمِّكَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ أُمِّ مَكْتُومٍ - وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي فِهْرِ فِهْرِ فَرِيْشٍ وَهُوَ مِنَ الْبَطْنِ الَّذِي هِيَ مِنْهُ - فَأَنْتَقِلِي إِلَيْهِ، فَلَمَّا انْقَضَتْ عِدَّتِي

سَمِعْتُ نِدَاءَ الْمُتَنَادِي، مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُنَادِي: الصَّلَاةَ جَامِعَةً، فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ، فَصَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكُنْتُ فِي صَفِّ النِّسَاءِ الَّتِي تَلِي ظُهُورَ الْقَوْمِ

لَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ، وَهُوَ يَضْحَكُ، فَقَالَ: «لِيَلْزَمْ كُلُّ إِنْسَانٍ مُصَلَّاهُ»، ثُمَّ قَالَ: «أَتَذَرُونَ لِمَ جَمَعْتُكُمْ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِنِّي وَاللَّهِ مَا جَمَعْتُكُمْ لِرِعْبَةٍ وَلَا لِرَهْبَةٍ، وَلَكِنْ جَمَعْتُكُمْ، لِأَنَّ تَمِيمًا الدَّارِيَّ كَانَ رَجُلًا نَصْرَانِيًّا، فَجَاءَ قِبَاعِيَّ وَأَسْلَمَ، وَحَدَّثَنِي حَدِيثًا وَافَقَ الَّذِي كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْ مَسِيحِ الدَّجَالِ، حَدَّثَنِي أَنَّهُ رَكِبَ فِي سَفِينَةٍ بَحْرِيَّةٍ، مَعَ ثَلَاثِينَ رَجُلًا مِنْ لَحْمٍ وَجَدَامٍ، فَلَعِبَ بِهِمُ الْمَوْجَ شَهْرًا فِي الْبَحْرِ، ثُمَّ أَرْفَعُوا إِلَى جَرِيرَةٍ فِي الْبَحْرِ حَتَّى مَغْرِبِ الشَّمْسِ، فَجَلَسُوا فِي أَقْرَبِ السَّفِينَةِ فَدَخَلُوا الْجَزِيرَةَ فَلَقِيَتْهُمْ دَابَّةٌ أَهْلَبُ كَثِيرِ الشَّعْرِ، لَا يَذَرُونَ مَا قَبْلَهُ مِنْ دُبُرِهِ، مِنْ كَثْرَةِ الشَّعْرِ، فَقَالُوا: وَيْلَكَ مَا أَنْتَ؟ فَقَالَتْ: أَنَا الْجَسَّاسَةُ، قَالُوا: وَمَا

ص:2263 ع الْجَسَّاسَةُ؟ قَالَتْ

أَيُّهَا الْقَوْمُ انْطَلِقُوا إِلَى هَذَا الرَّجُلِ فِي الدَّيْرِ، فَإِنَّهُ إِلَى خَبْرِكُمْ بِالْأَشْوَاقِ، قَالَ: لَمَّا سَمِعْتُ لَنَا رَجُلًا فَرَقْنَا مِنْهَا أَنْ تَكُونَ شَيْطَانَةً، قَالَ: فَانْطَلَقْنَا سِرَاعًا، حَتَّى دَخَلْنَا الدَّيْرَ، فَإِذَا فِيهِ أَعْظَمُ إِنْسَانٍ رَأَيْنَاهُ قَطُّ خَلَقًا، وَأَشَدَّهُ وَثَاقًا، مَجْمُوعَةً يَدَاهُ إِلَى عُنُقِهِ، مَا بَيْنَ رُكْبَتَيْهِ إِلَى كَعْبَيْهِ بِالْحَدِيدِ، قُلْنَا: وَيْلَكَ مَا أَنْتَ؟ قَالَ: قَدْ قَدَرْتُمْ عَلَيَّ خَبْرِي، فَأَخْبِرُونِي مَا أَنْتُمْ؟ قَالُوا: نَحْنُ أَنَاسٌ مِنَ الْعَرَبِ رَكِبْنَا فِي سَفِينَةٍ بَحْرِيَّةٍ، فَصَادَفْنَا الْبَحْرَ حِينَ اعْتَلَمَ فَلَعِبَ بِنَا الْمَوْجَ شَهْرًا، ثُمَّ أَرْفَعْنَا إِلَى جَزِيرَتِكَ هَذِهِ، فَجَلَسْنَا فِي أَقْرَبِهَا، فَدَخَلْنَا الْجَزِيرَةَ، فَلَقِينَا دَابَّةً أَهْلَبُ كَثِيرِ الشَّعْرِ، لَا يَذَرِي مَا قَبْلَهُ مِنْ دُبُرِهِ مِنْ كَثْرَةِ الشَّعْرِ،

قُلْنَا: وَيْلَكَ مَا أَنْتَ؟ فَقَالَتْ: أَنَا الْجَسَّاسَةُ، قُلْنَا: وَمَا الْجَسَّاسَةُ؟ قَالَتْ: اعْمِدُوا إِلَى هَذَا الرَّجُلِ فِي الدَّيْرِ، فَإِنَّهُ إِلَى خَبْرِكُمْ بِالْأَشْوَاقِ، فَأَقْبَلْنَا إِلَيْكَ سِرَاعًا، وَفَرَعْنَا مِنْهَا، وَلَمْ نَأْمَنْ أَنْ تَكُونَ شَيْطَانَةً، فَقَالَ: أَخْبِرُونِي عَنْ نَخْلِ بَيْسَانَ، قُلْنَا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَحْبِرُ؟ قَالَ: أَسْأَلُكُمْ عَنْ نَخْلِهَا، هَلْ يُثْمَرُ؟ قُلْنَا لَهُ: نَعَمْ، قَالَ: أَمَا إِنَّهُ يَوْشِكُ أَنْ لَا تُثْمَرَ، قَالَ: أَخْبِرُونِي عَنْ بُحَيْرَةِ الطَّبْرِيَّةِ،

قُلْنَا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَحْبِرُ؟ قَالَ: هَلْ فِيهَا مَاءٌ؟ قَالُوا: هِيَ كَثِيرَةُ الْمَاءِ، قَالَ: أَمَا إِنَّ مَاءَهَا يُوْشِكُ أَنْ يَذْهَبَ، قَالَ: أَخْبِرُونِي عَنْ عَيْنِ زُرْعٍ، قَالُوا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَحْبِرُ؟ قَالَ: هَلْ فِي الْعَيْنِ مَاءٌ؟ وَهَلْ يَزْرَعُ أَهْلُهَا بِمَاءِ الْعَيْنِ؟ قُلْنَا لَهُ: نَعَمْ، هِيَ كَثِيرَةُ الْمَاءِ، وَأَهْلُهَا يَزْرَعُونَ مِنْ مَانِهَا، قَالَ: أَخْبِرُونِي عَنْ نَبِيِّ الْأُمِّيِّينَ مَا فَعَلَ؟ قَالُوا: قَدْ خَرَجَ مِنْ مَكَّةَ وَنَزَلَ يَثْرِبَ، قَالَ: أَقَاتَلَهُ الْعَرَبُ؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: كَيْفَ صَنَعَ بِهِمْ؟ فَأَخْبَرْنَا أَنَّهُ قَدْ ظَهَرَ عَلَى مَنْ يَلِيهِ مِنَ الْعَرَبِ وَأَطَاعُوهُ، قَالَ لَهُمْ: قَدْ كَانَ ذَلِكَ؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: أَمَا إِنَّ ذَلِكَ خَيْرٌ لَهُمْ أَنْ يُطِيعُوهُ،

وَإِنِّي مُخْبِرُكُمْ عَنِّي، إِنِّي أَنَا الْمَسِيحُ، وَإِنِّي أَوْشِكُ أَنْ يُودَنْ لِي فِي الْخُرُوجِ، فَأَخْرَجَ فَأَسِيرَ فِي الْأَرْضِ فَلَا أَدَعُ قَرْيَةً إِلَّا هَبَطْتُهَا فِي أَرْبَعِينَ لَيْلَةً غَيْرَ مَكَّةَ وَطَبِيبَةٍ، فَهُمَا مُحَرَّمَتَانِ عَلَيَّ كِلْتَاهُمَا، كُلَّمَا أَرَدْتُ أَنْ أَدْخُلَ وَاحِدَةً - أَوْ وَاحِدًا - مِنْهُمَا اسْتَفْتَيْتَنِي مَلَكٌ بِيَدِهِ السِّيفِ صَلْتًا، يَصُدُّنِي عَنْهَا، وَإِنَّ عَلَى كُلِّ نَفْسٍ مِنْهَا مَلَائِكَةٌ يَحْرُسُونَهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَعَنَ بِمُخَصَّرَتِهِ فِي الْمُنْبَرِ: «هَذِهِ طَبِيبَةٌ، هَذِهِ طَبِيبَةٌ، هَذِهِ طَبِيبَةٌ» - يَعْنِي الْمَدِينَةَ - «أَلَا هَلْ كُنْتُ حَدِّثْتُكُمْ ذَلِكَ؟» فَقَالَ النَّاسُ: نَعَمْ، «فَأَنَّهُ أَعْجَبَنِي حَدِيثُ تَمِيمٍ، أَنَّهُ وَافَقَ الَّذِي كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْهُ، وَعَنِ الْمَدِينَةِ وَمَكَّةَ، أَلَا إِنَّهُ فِي بَحْرِ الشَّامِ، أَوْ بَحْرِ الْيَمَنِ، لَا بَلْ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ، مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ، مَا هُوَ» وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى الْمَشْرِقِ، قَالَتْ: فَحَفِظْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،

....நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு (மிம்பர்) மீது சிரித்த படியே அமர்ந்தார்கள். ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள் என்று கூறினார்கள். பிறகு, நான் உங்களை ஏன் ஒன்று

கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்| என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதானையாக! உங்களுக்கு ஆர்மூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்று கூட்டவில்லை. மாறாக (ஒரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத்தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது.

அவர் என்னிடம் கூறியதாவது:

நான் “லகம்” “ஜுதாம்” ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாத காலம் எங்களைக் கடலில் அலைக்கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம்.

பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.

அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது, பின் பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம்.

அப்போது நாங்கள், உனக்குக் கேடு தான். நீ யார்? என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி ஷநான்தான் ஜஸ்ஸாஸா என்று சொன்னது. ஜஸ்ஸாஸா என்றால் என்ன? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, கூட்டத்தாரே இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார் என்று சொன்னது.

அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவ முடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை

நாங்கள் ஒருபோதும் கண்ட தில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால் கள் கணுக்கால்களோடு சேர்த்து சங்கிலி யால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள் உனக்குக் கேட்கிறோம். நீ யார்? என்று கேட்டோம்.

என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்? என்று கேட்டான். நாங்கள் அறியு மக்கள். நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்து விட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.

அப்போது உடல்முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் உனக்குக் கேட்கிறோம். நீ யார்? என்று கேட்டோம். அது நான்தான் ஜஸ்ஸாஸா என்று சொன்னது. ஜஸ்ஸாஸா

என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கு அது, இந்த மண்டபத்தி லுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங் கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்! என்று கூறியது. ஆகவேதான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்று சொன்னோம்.

அப்போது அவன், பைசான் பேரீச்சம் தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்றான். ஷைத்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்? என்று கேட்டோம்.

அதற்கு அவன், அந்தப் பேரீச்சம் தோட்டத்தின் மரங்கள், கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன் என்றான். நாங்கள் ஆம் என்று பதிலளித் தோம். அவன், அறிந்து கொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினான்.

பிறகு தபரிய்யா நீர் நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டான். அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், அதில் தண்ணீர் இருக்கிறதா? என்று

கேட்டான். நாங்கள் அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது| என்று பதிலளித்தோம். அவன், அறிந்து கொள்ளுங்கள். அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது| என்று சொன்னான்.

பிறகு (ஷாம் நாட்டிலுள்ள) ஸுகர் நீருற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டான். நாங்கள், அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்? என்றோம். அதற்கு அவன், அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீர் ரால் மக்கள் பயிர் செய்கிறார்களா? என்று கேட்டான். நாங்கள் ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய் கிறார்கள் என்று சொன்னோம்.

பிறகு அவன், எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்? என்று கேட்டான். நாங்கள், அவர் மக்கா விலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறான் என்று பதிலளித் தோம்.

அவன், அவருக்கும் அறபியருக்குமிடையே போர் நடந்ததா? என்று கேட்டான். நாங்கள், ஆம்| என்றோம். அவன், அவர்களை அவர் என்ன செய்தார்? என்று

கேட்டார்;. நாங்கள், அவர், தம் அருகிலுள்ள அறபியரை வெற்றி கொண்டுவிட்டார். அறபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர் என்று சொன்னோம். அதற்கு அவன், அப்படித் தான் நடந்ததா? என்று கேட்டான். நாங்கள் ஆம்| என் றோம்.

அவன், அறிந்து கொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். நான்தான் மஸீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டு வைக்காமல் பூமி யெங்கும் பயணம் செய்வேன். மக்காவையும் தைபா வையும் (மதீனாவையும்) தவிர! அவ்விரண்டிற் குள் ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட்ட டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும் போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவிய வாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழை வாயிலிலும் வானவர்

ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக் கொண் டிருப்பார்| என்று கூறினான்.

இதைக் கூறிய பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற் பொழிவு மேடைமீது குத்திய வாறு இது - அதாவது மதீனா நகரம்-தான் தைபாளு இதுதான் தைபாள இதுதான் தைபா என்று கூறிவிட்டு, இதைப் பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (அறி வித்தீர்கள்) என்று பதிலளித்தனர். தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றி யும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கனவே உங்களிடம் நான் கூயிருந்ததற்கு ஒப்பவே அமைந் திருக் கிறது என்று கூறினார்கள்.

பிறகு அறிந்து கொள்ளுங்கள்: அந்தத் தீவானது, ஷாம் நாட்டுக் கடலில் அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லை அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும் போது கிழக்குத் திசையை நோக்கி தமது

கரத்தால் சைகை செய்தார்கள். பாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனன மிட்டேன். (முஸ்லிம்.)

இவ்ஹதீஸ் பிரகாரம் தஜ்ஜால் வெளிவரும் காலம் நெருங்கிவிட்டது. அவன் வருகின்ற நேரத்தில் பைஸான் எனும் ஈத்தப்பழத்தோட்டம் கனிதரா ததாகவும் தப்ரியா மற்றும் ஸூகர் எனும் நீர் ஊற்று வற்றிவிடும் என்பதும் முக்கிய அடையாளமாகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அவன் ஒரு பொய்யன். மக்களை தப்பாக வழிநடாத்துபவன் என்பது அவன் மூலமாகவே வெளிப்படுகிறது.

தஜ்ஜால் வெளியாகும் திசை:

தஜ்ஜால் எங்கு தங்கியிருக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை;. ஆனால் வெளிப்படும் திசையை குறிப்பிட்டார்கள்.மேலே யுள்ள ஹதீஸும் பின்வரும் ஹதீஸ்களும் இதனை குறிப்பிடுகின்றன.

4) صحيح مسلم 2252)

إِنَّهُ خَارِجٌ خَلَّةٌ بَيْنَ الشَّامِ وَالْعِرَاقِ، فَعَاثَ يَمِينًا وَعَاثَ شِمَالًا، يَا عِبَادَ اللَّهِ
فَانْتَبِهُوا

... தஜ்ஜால் சிரியாவுக்கும் ஈராக்கிற்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவான். அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்-5629)

509) سنن الترمذي ت شاكر 4)

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: 'الدَّجَالُ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ يُقَالُ لَهَا: خُرَّاسَانُ، يَتَّبِعُهُ أَقْوَامٌ كَأَنَّ وُجُوهُهُمْ الْمَجَانُّ الْمُطْرَفَةُ

தஜ்ஜால் (மதீனாவின்) கிழக்குப் பகுதியில் குராஸான் எனும் இடத்திலிருந்து வெளியாகுவான். கேடயம் போன்ற (தட்டையான) முகமுடைய கூட்டத்தினர்கள் அவனை பின்தொடர்ந்து செல்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; அபூபக்கர் ஸித்தீக்(ரலி) நூல்: திரிமதி

தஜ்ஜால் சந்ததியற்றவன்.

4) صحیح مسلم 2241) :

أَلَسْتُ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّهُ لَا يُؤَدُّ لَهُ» قَالَ:
قُلْتُ: بَلَى

தஜ்ஜால் குழந்தை பாக்கியமற்ற மலடன் என நபி(ஸல்) அவர்கள் கூறவில்லையா என கேட்ட போது ஆம் கூறினார்கள் என அபுஸயீதுல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல்:முஸ்லிம்)

தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்:

உலகம் பூராவும் சுற்றித்திரியும் தஜ்ஜாலுக்கு மக்கா மதீனாவிற்குள் நுழையமுடியாத படி மலக்குகளால் பாதுக்கப்படும்.

3) صحیح البخاري 22) :

عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَدْخُلُ
الْمَدِينَةَ رُغْبُ الْمَسِيحِ الدَّجَالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ بَابٍ مَلَكَانٌ

மஸ்ஹூத் தஜ்ஜால் குறித்து அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலின் மீதும் இரண்டு வானவர்கள் (காவலர்கள்) காப்பதற்காக நியமிக்கப்பட்டு இருப்பார்கள் என நபி (ஸல்)

அவர்கள் கூறினார்கள். (அறிவிப்ப வர்: அபுபக்ரா (ரழி), நூல்: புகாரி-7125)

4) صحیح مسلم 2242)°

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ

தஜ்ஜால் மக்கா மதீனாவிற்குள் நுழைய மாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)

90) مسند أحمد ط الرسالة 39)°

، وَلَا يَقْرَبُ أَرْبَعَةَ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الْمَدِينَةِ، وَمَسْجِدِ الطُّورِ، وَمَسْجِدِ الْأَقْصَى، وَمَا يُشَبَّهُ عَلَيْكُمْ، فَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ

அஹ்மதில் வரக்கூடிய ரிவாயத்தில் மக்கா . மஸ்ஜி துன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் மஸ்ஜிதுத் தூர் ஆகிய பள்ளவாசல்களுக்கும் நுழைய மாட்டான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

22) صحیح البخاري 3)°

حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيْطُونُهُ الدَّجَالُ، إِلَّا مَكَّةَ، وَالْمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقَبٌ، إِلَّا عَلَيْهِ الْمَلَائِكَةُ صَافِينَ يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةَ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ»

மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜாலின் கால்படாத எந்த ஊரும் இராது. மதீனாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து நின்று மதீனா வைப் பாதுகாப்பார்கள். ஆகவே தஜ்ஜால் (மதீனாவுக்கு வெளியிலுள்ள) உவர் நிலத்தில் இறங்கி தங்குவான். அப்போது மதீனா மூன்று முறை குலுங்கும். உடனே மதீனாவிலிருந்து ஒவ்வொரு இறை மறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படு வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: முஸ்லிம்-5642, புகாரி-7124)

இன்னுமொரு ரிவாயத்தில்,

4) صحيح مسلم 2266)

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَنَكَرَ نَحْوَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: «فِي أَيِّ سَبْخَةِ الْجُرْفِ فَيُضْرَبُ رِوَاغُهُ» وَقَالَ: «فَيُخْرَجُ إِلَيْهِ كُلُّ مُنَافِقٍ وَمُنَافِقَةٍ»

தஜ்ஜால் அல் ஜூருஃப் எனும் இடத்திலுள்ள உவர் நிலத்திற்குச் சென்று தனது கூடாரத்தை அமைப்பான். அப்போது ஒவ்வொரு நயவஞ்சகனும் நயவஞ்சகியும் அவனை நோக்கி (மதீனா விற்குள்ளிருந்து புறப்படு வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறி

னார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: முஸ்லிம்-5642).

தஜ்ஜாலும் சிறுபான்மை அறேபியரும்:

அரபு சமுதாயத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது தஜ்ஜாலின் வருகை நிகழும்.

4) صحيح مسلم 2266)

أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: أَخْبَرْتَنِي أُمُّ شَرِيكٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَيَفْرَنَّ النَّاسُ مِنَ الدَّجَالِ فِي الْجِبَالِ»، قَالَتْ أُمُّ شَرِيكٍ: يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ الْعَرَبُ يَوْمَئِذٍ؟ قَالَ: «هُمْ قَلِيلٌ».

மக்கள் தஜ்ஜாலிடமிருந்து வெருண்டோடி மலைகளுக்குச் சென்று விடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அறேபியர் அப்போது எங்கே இருப்பார்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரழி), நூல்: முஸ்லிம்-5644)

பூமியில் தங்கும் நாட்கள்

தஜ்ஜாலின் குழப்பங்கள் நாற்பது நாற்களுக்கு நிகழும். ஆனால் அந்த நாட்கள் சாதாரண நாட்களைப்போன்று இராது.

4) صحيح مسلم 2252) °

قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَمَا لُنْبُثُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: «أَرْبَعُونَ يَوْمًا، يَوْمٌ كَسَنَةٌ، وَيَوْمٌ كَشَهْرٌ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ» قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فذَلِكَ «الْيَوْمُ الَّذِي كَسَنَةٌ، أَتَكْفِينَا فِيهِ صَلَاةٌ يَوْمٌ؟ قَالَ: «لَا، أَفْذَرُوا لَهُ قَدْرَهُ»

அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்? என்று கேட்டோம். அதற்கு நாற்பது நாட்கள் என்று பதிலளித்த நபியவர்கள் ஷஅன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும் மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும் அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும் மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த நாளில் வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் இல்லை (போதாது) அந்த (நீண்ட) நாளை அதற்கேற்ப மதிப்பிட்டுத் (தொழுது) கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் -5629)

உலகை சுற்றி வரும் வேகம்:

குறுகிய காலம் பூமியில் இருந்தாலும் வேகமாக உலகை சுற்றிவருவான். மக்களை வழிகெடுப்பான்.

4) صحيح مسلم 2252)

قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَمَا إِسْرَاعُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: 'كَأَنَّيْثَ اسْتَدْبَرْتَهُ الرَّيْحُ،
فَيَأْتِي عَلَى الْقَوْمِ فَيَذْعُوهُمْ'

நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! பூமியில் தஜ்ஜால் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் வேகம் போன்று அவன் வேகமாக பூமியைச் சுற்றி வருவான்) என்றார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)

தஜ்ஜால் காட்டும் அற்புதங்களும் தன்னை இறைவன் எனக் கூறிக் கொள்வதும்-

தஜ்ஜால் மக்களை வழிகெடுப்பதற்காக பல அற்புதங்களை காண்பிப்பான். அவை மனித சக்திக்கு அப்பாற்பட்டது. எனினும் அந்த அற்புதங்களை அவனால் சுயமாக செய்யமுடியாது.

தன்னை கடவுள் என்பதற்காக ஒருவரை கொலை செய்து உயிர்பித்துகாட்டுவான். இரண்டாம் முறை அவனால் அப்படி செய்ய முடியாமல் இருக்கும். கடவுள் பலஹீனமானவனாக இருக்க முடியுமா?

. அவன் காட்டும் அற்புதங்களை கண்டு மயங்கி அவனை கடவுள் என்று நம்பி ஈமானை பலி கொடுத்து விடக் கூடாது என்பதற்காக அவன் செய்யப்போகும் அற்புதங்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் விவரிக்கிறார்கள்.

தஜ்ஜாலை கடவுள் என்று ஏற்காதவர்களும் அவனை பின்தொடராதவர்களும் கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். தஜ்ஜாலுக்குப் பின்னால் அவனை ஏற்றுக் கொண்ட மக்களில் ஆயுதம் ஏந்திய படைபிரிவும் இருக்கும். தஜ்ஜாலை கடவுளாக ஏற்காதவர்களை தண்டிப்பார்கள்.

4) صحيح مسلم .:

عَنْ حُدَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنَا أَعْلَمُ بِمَا مَعَ الدَّجَالِ مِنْهُ، مَعَهُ نَهْرَانِ يَجْرِيَانِ، أَحَدُهُمَا رَأْيَ الْعَيْنِ، مَاءٌ أَبْيَضٌ، وَالْآخَرُ رَأْيَ الْعَيْنِ، نَارٌ تَأْجُجُ، فِيمَا أَدْرَكَنَّ أَحَدٌ، فُلْيَاتُ النَّهْرِ الَّذِي يَرَاهُ نَارًا وَلْيُعْمَضُ، ثُمَّ لِيُطَاطِئَ رَأْسَهُ فَيَشْرَبَ مِنْهُ، فَإِنَّهُ مَاءٌ بَارِدٌ،

தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை அவனை விட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில் ஒன்று வெளிப் பார்வைக்கு வென்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு கொழுந்து விட்டெறியும் நெருப்பாகக் காட்சி தரும்.

அந்த இடத்தை அடைபவர் நெருப்பாகக் காட்சி யளிக்கும் நதிக்குச் சென்று கண்ணை மூடிக் கொண்டு தலையைத் தாழ்த்தி அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும்.... என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரழி), நூல்: முஸ்லிம்-5624)

4) صحيح مسلم 2248)

عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الذَّجَالُ أَعْوَرُ الْعَيْنِ الْيَسْرَى، جُفَالُ الشَّعْرِ، مَعَهُ جَنَّةٌ وَنَارٌ، فَنَارُهُ جَنَّةٌ وَجَنَّتُهُ نَارٌ»

தஜ்ஜாலுடன் சொர்க்கமொன்றும் நரகமொன்றும் இருக்கும். அவனிடம் உள்ள நரகம் சொர்க்கமாகும். அவனிடமுள்ள சொர்க்கம் நரகமாகும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உதைபா (ரழி), நூல்: முஸ்லிம்-5623, 5628)12.5

4) صحيح مسلم 2257)

عَنْ الْمُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ: مَا سَأَلَ أَحَدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ
الدَّجَالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُ، قَالَ: «وَمَا يُنْصَبُكَ مِنْهُ؟ إِنَّهُ لَا يَضُرُّكَ» قَالَ: قُلْتُ: يَا
رَسُولَ اللَّهِ إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ مَعَهُ الطَّعَامَ وَالْأَنْهَارَ، قَالَ: «هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ
مِنْ ذَلِكَ»

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதை விட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உமது கேள்வி என்ன? என்று கேட்டார்கள். தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இது என்ன பிரமாதம்?) அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விருக்கிறானோ) அவற்றை விட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா (ரஹி), நூல்: முஸ்லிம் - 5634, புகாரி-7122)

4) صحيح مسلم 2252

فَيَأْتِي عَلَى الْقَوْمِ فَيَدْعُوهُمْ، فَيَوْمِنُونَ بِهِ وَيَسْتَجِيبُونَ لَهُ، فَيَأْمُرُ السَّمَاءَ
فَتُمْطِرُ، وَالْأَرْضَ فَتَنْبِثُ، فَتَرَوْحَ عَلَيْهِمْ سَارِحَتُهُمْ، أَطْوَلَ مَا كَانَتْ دُرًّا،
وَأَسْبَغَهُ ضُرُوعًا، وَأَمَدَهُ خَوَاصِرَ، ثُمَّ يَأْتِي الْقَوْمَ، فَيَدْعُوهُمْ فَيَرُدُّونَ عَلَيْهِ
لَيْسَ بِأَيْدِيهِمْ شَيْءٌ مِنْ أَمْوَالِهِمْ، قَوْلُهُ، فَيُنْصَرَفُ عَنْهُمْ، فَيَصْبِحُونَ مُمَحْلِينَ
وَيَمُرُّ بِالْحَرْبَةِ، فَيَقُولُ لَهَا: أَخْرِجِي كُنُوزَكَ، فَتَتَّبَعُهُ كُنُوزُهَا كَيْعَاسِيْبِ النَّحْلِ،
ثُمَّ يَدْعُو رَجُلًا مُمْتَلِنًا شَبَابًا، فَيَضْرِبُهُ بِالسِّيفِ فَيَقْطَعُهُ جَزَائِنِ رَمِيَةِ الْغَرَضِ،

نَمَّ يَدْعُوهُ فَيَقْبَلُ وَيَتَهَلَّلُ وَجْهُهُ، يَضْحَكُ، فَيَبِينَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ
ابْنَ مَرْيَمَ،

.... தஜ்ஜால் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று கூறி ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான். அவர்களும் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள். உடனே வானத்திற்கு (மழை பொழியுமாறு) கட்டளையிடுவான். மழை பொழியும். பூமிக்குத் தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு) கட்டளையிடுவான். பூமி தாவரங்களை முளையவைக்கும்.

(அவற்றை மேய்ந்து) அவர்களின் கால் நடைகள் ஏற்கனவே இருந்ததை விடநீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியதாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.

பின்னர் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவனாக ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான். ஆனால் அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்று விடுவான். அதனால் அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப் பொழுதை அடை

வார்கள். அவர் களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (மிஞ்சி) இருக்காது.

அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து உன்னிடம் இருக் கின்ற புதையல்களை வெளிப் படுத்து என்று கூறு வான். அப்போது (வெளிப் படும்) அந்தப் புதையல்கள் இராணித் தேனீக்களை (பின்பற்றிச் செல்லும் தேனீக் களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.

பின்னர் அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒரு வரை அழைத்து அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி அப்பெய்யும் தூரத்திற்கு இடைவெளி விட்டு (அவ்விரண் டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் பிரகாசிக்க சிரித்துக் கொண்டே எழுந்து வருவார்... என நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)

தஜ்ஜாலை எதிர்த்து நிற்கும் இறை விசுவாசி:

நபி(ஸல்) அவர்கள் தஜ்ஜால் குறித்து கூறிய முன்னறி விப்புக்கேற்ப அவனையும் அவனது

குழப்பங்களையும் அடையாளம் கண்டு கொள்ளும் முயற்சிகள் அவனை எதிர்த்து நிற்பார்கள்.

4) صحيح مسلم 2251

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نَفِيرٍ، عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ نَفِيرٍ، عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَالَ ذَاتَ عَدَاةٍ، فَخَفِضَ فِيهِ وَرْفَعَ، حَتَّى ظَنَّنَاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَلَمَّا رَحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا، فَقَالَ: «مَا شَأْنُكُمْ؟» قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ ذَكَرْتَ الدَّجَالَ عَدَاةً، فَخَفِضْتَ فِيهِ وَرَفَعْتَ، حَتَّى ظَنَّنَاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَقَالَ: «عَيْرُ الدَّجَالِ أَخَوْفِي عَلَيْكُمْ، إِنْ يَخْرُجَ وَأَنَا فِيكُمْ، فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ، وَإِنْ يَخْرُجَ وَلَسْتُ فِيكُمْ، فَأَمْرُ حَجِيجِ نَفْسِهِ وَاللَّهِ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ»

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாகப் பேசிய போது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும் (சில சமயம் குரலை) உயர்த்தவும் செய்தார்கள். கடைசியில் அவன் (அருகி லுள்ள) பேர்ச்சமரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.

பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டு உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ்

வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். (அப்போது) அவனைப் பற்றி (குரலை) தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன் (அருகி லுள்ள) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள். அதுதான் எங்கள் அச்சத்திற் குக் காரணம் என்று கூறினோம்.

அப்போது நபியவர்கள், நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல. நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும்போது அவன் தோன்றி னால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால் அப் போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம் 5629)

4) صحيح مسلم 2256

حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَالِ، فَكَانَ فِيمَا حَدَّثَنَا، قَالَ: "يَأْتِي، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نَقَابَ الْمَدِينَةِ، فَيَنْتَهِي إِلَى بَعْضِ السَّبَاحِ الَّتِي تَلِي الْمَدِينَةَ، فَيُخْرَجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ - أَوْ مِنْ خَيْرِ النَّاسِ - فَيَقُولُ لَهُ: أَشْهَدُ أَنَّكَ الدَّجَالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ

عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثُهُ، فَيَقُولُ الدَّجَالُ: أَرَأَيْتُمْ إِنْ قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ، أَتَشْكُونَ فِي الْأَمْرِ؟ فَيَقُولُونَ: لَا، قَالَ فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ: وَاللَّهِ مَا كُنْتُ فِيكَ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْآنَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜா லைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். அவனைப் பற்றி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறி வித்தவற்றில் இவையும் அடங்கும்.

மதீனாவின் தெருக்களில் நுழைவது தடை செய்யப் பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா வையடுத்து (ஷாம் நாட்டுத் திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்.

அந்த நாளிலே மக்களிலேயே சிறந்தவர் களில் ஒரு மனிதர் அவனிடம் புறப்பட்டுச் சென்று, ஷைவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன் னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்| என்று கூறுவார்.

அப்போது தஜ்ஜால் நான் இவரைக் கொன்று பிறகு உயிராக்கி விட்டால் அப்போதுமா (நான் இறைவன்தான் எனும்) விஷயத்தில் சந்தேகம் கொள் வீர்கள் என்று (தம்முடன் உள்ளவர்களிடம்) கேட்

பான். மக்கள் இல்லை என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அந்த மனிதரைக் கொன்று பிறகு உயிராக்குவான். உடனே அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதானையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதை விட நன்றாக வேறு எப்போதும் அறிந்து கொண்ட தில்லை என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அம்மனிதரை கொல்ல விரும்புவான். ஆனால் அவர் மீது அவனுக்கு ஆதிக்கம் (அதிகாரம்) வழங்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபு ஸயீதுல் குத்ரி (ரழி), நூல்: புகாரி 7132, 1882)

4) صحیح مسلم 2256

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 'يَخْرُجُ الدَّجَالُ فَيَتَوَجَّهُ قِبَلَهُ رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ، فَتَلْقَاهُ الْمَسَالِحُ - مَسَالِحُ الدَّجَالِ - فَيَقُولُونَ لَهُ: أَيْنَ تَعْمَدُ؟ فَيَقُولُ: أَعْمَدُ إِلَى هَذَا الَّذِي حَرَجَ، قَالَ: فَيَقُولُونَ لَهُ: أَوْ مَا تُوْمَنُ بِرَبِّنَا؟ فَيَقُولُ: مَا بِرَبِّنَا خَفَاءٌ، فَيَقُولُونَ: افْتَلَوْهُ، فَيَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَلَيْسَ قَدْ نَهَاكُم رُبُّكُمْ أَنْ تَقْتُلُوا أَحَدًا دُونَهُ، قَالَ: فَيَنْطَلِقُونَ بِهِ إِلَى الدَّجَالِ، فَإِذَا رَأَهُ الْمُؤْمِنُونَ، قَالَ: يَا أَيُّهَا النَّاسُ هَذَا الدَّجَالُ الَّذِي ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَيَأْمُرُ الدَّجَالُ بِهِ فَيُشَبِّحُ، فَيَقُولُ: خُدُوهُ وَشَجُّوهُ، فَيُوسِعُ ظَهْرَهُ وَبَطْنَهُ ضَرْبًا، قَالَ: فَيَقُولُ: أَوْ مَا تُوْمَنُ بِي؟ قَالَ: فَيَقُولُ: أَنْتَ الْمَسِيحُ الْكُذَّابُ، قَالَ: فَيُؤَمِّرُ بِهِ فَيُؤَشِّرُ بِالْمِنْشَارِ مِنْ مَفْرَقِهِ حَتَّى يُفَرِّقَ بَيْنَ رَجُلَيْهِ، قَالَ: ثُمَّ يَمْسِي الدَّجَالُ بَيْنَ الْقُطْعَتَيْنِ، ثُمَّ يَقُولُ لَهُ: قُمْ، فَيَسْتَوِي قَائِمًا، قَالَ: ثُمَّ يَقُولُ لَهُ: أَتُوْمَنُ بِي؟ فَيَقُولُ: مَا أَرَدْتُ فِيكَ إِلَّا بِصِيرَةً، قَالَ: ثُمَّ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَا يَفْعَلُ بَعْدِي بِأَحَدٍ مِنَ النَّاسِ، قَالَ: فَيَأْخُذُهُ الدَّجَالُ لِيُدْبَحَهُ، فَيَجْعَلُ مَا بَيْنَ رَقَبَتِهِ إِلَى تَرْقُوتِهِ نَحَاسًا، فَلَا يَسْتَطِيعُ إِلَيْهِ سَبِيلًا، قَالَ:

فَيَأْخُذُ بِيَدَيْهِ وَرَجُلَيْهِ فَيَقْدِفُ بِهِ، فَيَحْسِبُ النَّاسُ أَنَّمَا قَدَفَهُ إِلَى النَّارِ، وَإِنَّمَا
 أُلْقِيَ فِي الْجَنَّةِ ' فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: « هَذَا أَكْظَمُ النَّاسِ
 شَهَادَةً عِنْدَ رَبِّ الْعَالَمِينَ

தஜ்ஜால் புறப்பட்டு வரும் போது இறை நம்பிக்கை யாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதம் ஏந்திய தஜ்ஜாலின் பாகாப்புப் படையினர் எதிர் கொண்டு எங்கே செல் கிறாய் என்று கேட்பார்கள். அந்த மனிதர் இப்போது புறப்பட்டு இருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன் என்று பதிலளிப்பார். அதற்கவர்கள் நம் இறைவனை(தஜ்ஜாலை) நீ நம்ப வில்லையா என்று கேட்பார்கள். அந்த மனிதர் நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல என்று கூறுவார். அதற் கவர்கள் இவனை கொல்லுங்கள் என்று கூறுவார்கள். அப்போது அவர்களில் சிலர் சிலரிடம் உங்கள் இறைவன் (தஜ்ஜால்) யாரையும் தானின்றி கொல் லக்கூடாது என உங்களுக்கு தடை விதிக்க வில்லையா? என்று கூறுவார். ஆகவே அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டு செல்வார்கள். அந்த இறை நம்பிக்கை யாளர் தஜ்ஜாலை காணும் போது மக்களே இவன் தான் அல்லாஹ்வின் தூதர்

(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்.என்று சொல்வார்.

உடனே தஜ்ஜாலின் உத்தரவின் போரில் அவர் பிடித்து கொண்டுவரப்பட்டு தூண்களுக்கிடையே நிறுத்தப்படுவார். இவனைப்பிடித்து இவனது தலையை பிளந்து விடுங்கள். என்று அவன் கட்டளையிடுவான் அப்போது அவர் முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார். பிறகு தஜ்ஜால் என்மீது நீ நம்பிக்கை கொள்ள வில்லையா என்று கேட்பான் அதற்கு அந்த மனிதர் நீபெரும் பொய்யன் மஸ்ஹ் ஆவாய் என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள் வரை தனித்தனியே பிளக்கும் படி கட்டளையிடப்படும்.

அவ்வாறே செய்து அவரது உடலை இருதுண்டு களாக்கியதும் அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடநது வருவான். பிறகு அந்த உடலைப் பார்த்து எழு என்பான் உடனே அந்த மனிதர் உயிர் பெற்று நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம் என்மீது நம்பிக் கொள்கிறாயா? என்று தஜ்ஜால் கேட்பான் அமதற்கு அந்த மனிதர் உன்னைப்பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன் என்று சொல்வார்.

பிறகு அந்த மனிதர் மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என்று நம்பிவிடாதீர்கள் இவன் எனக்குப்பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்யமுடியாது என்று கூறுவார்.

உடனே தஜ்ஜதல் அவரை அறுப்பதற்காகப்பிடிப்பான் ஆனால் அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எழும்பு வரையிலுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே அவனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்து தூக்கி எறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் விட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால் அவர் சுவர்க் கத்தில் தான் வீசப்பட்டிருப்பார். இந்த மனிதர் தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிடையே மகத்தான உயிர் தியாகம் செய்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயிதுல் குத்ரி(ரலி) (நூல் :முஸ்லிம்

PART02

தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்:

உலகம் பூராவும் சுற்றித்திரியும் தஜ்ஜாலுக்கு மக்கா மதீனாவிற்குள் நுழையமுடியாத படி மலக்குகளால் பாதுக்கப்படும்.

22) صحیح البخاری 3)

عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ رُغْبُ الْمَسِيحِ الدَّجَالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ»

மஸ்ஹூத் தஜ்ஜால் குறித்து அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலின் மீதும் இரண்டு வானவர்கள் (காவலர்கள்) காப்பதற்காக நியமிக்கப்பட்டு இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்ப வர்: அபுபக்ரா (ரழி), நூல்: புகாரி-7125)

2242) صحیح مسلم 4)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ»

தஜ்ஜால் மக்கா மதீனாவிற்குள் நுழைய மாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)

90) مسند أحمد ط الرسالة (39)

، وَلَا يَقْرَبُ أَرْبَعَةَ مَسَاجِدَ مَسْجِدَ الْحَرَامِ، وَمَسْجِدَ الْمَدِينَةِ، وَمَسْجِدَ الطُّورِ،
وَمَسْجِدَ الْأَفْصَى، وَمَا يُشَبَّهُهُ عَلَيْكُمْ، فَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ

அஹ்மதில் வரக்கூடிய ரிவாயத்தில் மக்கா . மஸ்ஜிதுன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் மஸ்ஜிதுத் தூர் ஆகிய பள்ளவாசல்களுக்கும் நுழைய மாட்டான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

22) صحيح البخاري (3)

حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطُوهُ الذَّجَالُ، إِلَّا مَكَّةَ، وَالْمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نَقَابِهَا نَقْبٌ،
إِلَّا عَلَيْهِ الْمَلَائِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةَ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ،
فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ»

மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜாலின் கால்படாத எந்த ஊரும் இராது. மதீனாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து நின்று மதீனா வைப் பாதுகாப்பார்கள். ஆகவே தஜ்ஜால் (மதீனாவுக்கு வெளியிலுள்ள) உவர் நிலத்தில் இறங்கி தங்குவான். அப்போது மதீனா மூன்று முறை குலுங்கும். உடனே மதீனாவிலிருந்து ஒவ்வொரு இறை மறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படு வார்கள் என நபி

(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: முஸ்லிம்-5642, புகாரி-7124)

இன்னுமொரு ரிவாயத்தில்,

4) صحيح مسلم 2266)

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فذَكَرَ نَحْوَهُ، عَيْرَ أَنَّهُ قَالَ:
«فِيَاتِي سِبْخَةَ الْجُرْفِ فَيَضْرِبُ رِوَأْفَهُ» وَقَالَ: «فَيُخْرِجُ إِلَيْهِ كُلَّ مُنَافِقٍ
وَمُنَافِقَةٍ»

தஜ்ஜால் அல் ஜுருஃப் எனும் இடத்திலுள்ள உவர் நிலத்திற்குச் சென்று தனது கூடாரத்தை அமைப்பான். அப்போது ஒவ்வொரு நயவஞ்சகனும் நயவஞ்சகியும் அவனை நோக்கி (மதீனா விற்குள்ளிலிருந்து புறப்படு வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: முஸ்லிம்-5642).

தஜ்ஜாலும் சிறுபான்மை அறேபியரும்:

அரபு சமுதாயத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது தஜ்ஜாலின் வருகை நிகழும்.

4) صحيح مسلم 2266)

أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: أَخْبَرْتَنِي أُمُّ شَرِيكٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَيُفْرَغَنَّ النَّاسُ مِنَ الدَّجَالِ فِي الْجَبَالِ»، قَالَتْ أُمُّ شَرِيكٍ: يَا رَسُولَ اللَّهِ فَأَيُّ الْعَرَبِ يَوْمِنَا؟ قَالَ: «هُمْ قَلِيلٌ».

மக்கள் தஜ்ஜாலிடமிருந்து வெருண்டோடி மலைகளுக்குச் சென்று விடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அறேபியர் அப்போது எங்கே இருப்பார்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரழி), நூல்: முஸ்லிம்-5644)

பூமியில் தங்கும் நாட்கள்

தஜ்ஜாலின் குழப்பங்கள் நாற்பது நாற்களுக்கு நிகழும். ஆனால் அந்த நாட்கள் சாதாரண நாட்களைப்போன்று இராது.

4) صحيح مسلم 2252

قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَمَا لَيْتُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: «أَرْبَعُونَ يَوْمًا، يَوْمَ كَسَنَةِ، وَيَوْمَ كَشَّهْرِ، وَيَوْمَ كَجْمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ» قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةِ، أَتَكْفِينَا فِيهِ صَلَاةَ يَوْمٍ؟ قَالَ: «لَا، أَفْذَرُوا لَهُ قَدْرَهُ»

அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்? என்று கேட்டோம். அதற்கு நாற்பது நாட்கள் என்று பதிலளித்த நபியவர்கள் ஷஅன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும் மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும் அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும் மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன்றும் இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த நாளில் வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் இல்லை (போதாது) அந்த (நீண்ட) நாளை அதற்கேற்ப மதிப்பிட்டுத் (தொழுது) கொள் ளுங்கள் என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் -5629)

உலகை சுற்றி வரும் வேகம்:

குறுகிய காலம் பூமியில் இருந்தாலும் வேகமாக உலகை சுற்றிவருவான். மக்களை வழிகெடுப்பான்.

4) صحيح مسلم 2252

قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَمَا إِسْرَاعُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: 'كَالْغَيْثِ اسْتَدْبَرْتَهُ الرِّيحُ،
فِيَأْتِي عَلَى الْقَوْمِ فَيُدْعُوهُمْ'

நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! பூமியில் தஜ்ஜால் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் வேகம் போன்று அவன் வேகமாக பூமியைச் சுற்றி வருவான்) என்றார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)

தஜ்ஜால் காட்டும் அற்புதங்களும் தன்னை இறைவன் எனக் கூறிக் கொள்வதும்-

தஜ்ஜால் மக்களை வழிகெடுப்பதற்காக பல அற்புதங்களை காண்பிப்பான். அவை மனித சக்திக்கு அப்பாற்பட்டது. எனினும் அந்த அற்புதங்களை அவனால் சுயமாக செய்யமுடியாது.

தன்னை கடவுள் என்பதற்காக ஒருவரை கொலை செய்து உயிர்பித்துகாட்டுவான். இரண்டாம் முறை அவனால் அப்படி செய்ய முடியாமல் இருக்கும். கடவுள் பலஹீனமானவனாக இருக்க முடியுமா?

. அவன் காட்டும் அற்புதங்களை கண்டு மயங்கி அவனை கடவுள் என்று நம்பி ஈமானை பலி கொடுத்து விடக் கூடாது என்பதற்காக அவன் செய்யப்போகும் அற்புதங்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் விவரிக்கிறார்கள்.

தஜ்ஜாலை கடவுள் என்று ஏற்காதவர்களும் அவனை பின்தொடராதவர்களும் கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். தஜ்ஜாலுக்குப் பின்னால் அவனை ஏற்றுக் கொண்ட மக்களில் ஆயுதம் ஏந்திய படைபிரிவும் இருக்கும். தஜ்ஜாலை கடவுளாக ஏற்காதவர்களை தண்டிப்பார்கள்.

4) صحيح مسلم °:

عَنْ خُدَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا نَأْخُذُ بِمَا مَعَ الدَّجَالِ مِنْهُ، مَعَهُ نَهْرَانِ يَجْرِيَانِ، أَحَدُهُمَا رَأْيُ الْعَيْنِ، مَاءٌ أبيضٌ، وَالْآخَرُ رَأْيُ الْعَيْنِ، نَارٌ تَأْجُجُ، فَمَا أَدْرَكَنَّ أَحَدٌ، فُلْيَاتِ النَّهْرِ الَّذِي يَرَاهُ نَارًا وَلْيَعْمَضْ، ثُمَّ لِيُطَاطِئُ رَأْسَهُ فَيَشْرَبَ مِنْهُ، فَإِنَّهُ مَاءٌ بَارِدٌ،

தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை அவனை விட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில் ஒன்று வெளிப் பார்வைக்கு வென்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு கொழுந்து விட்டெறியும் நெருப்பாகக் காட்சி தரும்.

அந்த இடத்தை அடைபவர் நெருப்பாகக் காட்சி யளிக்கும் நதிக்குச் சென்று கண்ணை மூடிக்கொண்டு தலையைத் தாழ்த்தி அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும்....

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரஹி), நூல்: முஸ்லிம்-5624)

4) صحيح مسلم 2248)

عَنْ حُدَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّجَالُ أَعْوَرُ الْعَيْنِ الْبِئْسَى، جُفَالُ الشَّعْرِ، مَعَهُ جَنَّةٌ وَنَارٌ، فَنَارُهُ جَنَّةٌ وَجَنَّتُهُ نَارٌ»

தஜ்ஜாலுடன் சொர்க்கமொன்றும் நரகமொன்றும் இருக்கும். அவனிடம் உள்ள நரகம் சொர்க்கமாகும். அவனிடமுள்ள சொர்க்கம் நரகமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உதைபா (ரஹி), நூல்: முஸ்லிம்-5623, 5628)12.5

4) صحيح مسلم 2257)

عَنْ الْمُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ: مَا سَأَلَ أَحَدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّجَالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُ، قَالَ: «وَمَا يُنْصَبُكَ مِنْهُ؟ إِنَّهُ لَا يَضْرُكَ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ مَعَهُ الطَّعَامَ وَالْأَنْهَارَ، قَالَ: «هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ ذَلِكَ»

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதை விட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உமது கேள்வி என்ன? என்று கேட்டார்கள். தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்

என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இது என்ன பிரமாதம்?) அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விருக்கிறானோ) அவற்றை விட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா (ரழி), நூல்: முஸ்லிம் - 5634, புகாரி-7122)

4) صحيح مسلم °. 2252)

فَيَأْتِي عَلَى الْقَوْمِ فَيَدْعُوهُمْ، فَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَجِيبُونَ لَهُ، فَيَأْمُرُ السَّمَاءَ فُتْمَطِرُ، وَالْأَرْضَ فُتَنْبِتُ، فَتَرْوِحُ عَلَيْهِمْ سَارِحَتَهُمْ، أَطْوَلَ مَا كَانَتْ دُرًّا، وَأَسْبَعَهُ ضُرُوعًا، وَأَمَدَهُ حَوَاصِرَ، ثُمَّ يَأْتِي الْقَوْمَ، فَيَدْعُوهُمْ فَيَرُدُّونَ عَلَيْهِ لَيْسَ بِأَيْدِيهِمْ شَيْءٌ مِنْ أَمْوَالِهِمْ، قَوْلُهُ، فَيُنْصَرَفُ عَنْهُمْ، فَيُصْبِحُونَ مُمْلِحِينَ وَيَمُرُّ بِالْحَرْبَةِ، فَيَقُولُ لَهَا: أَخْرَجِي كُنُوزَكَ، فَتَتَّبَعُهُ كُنُوزُهَا كَيْعَاسِيِبِ النَّحْلِ، ثُمَّ يَدْعُو رَجُلًا مُمْتَلِنًا شَبَابًا، فَيَضْرِبُهُ بِالسَّيْفِ فَيَقْطَعُهُ جَزَلَتَيْنِ رَمِيَّةَ الْعَرَضِ، ثُمَّ يَدْعُوهُ فَيَقْبِلُ وَيَتَهَلَّلُ وَجْهَهُ، يَضْحَكُ، فَيَبْنِمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ،

.... தஜ்ஜால் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று கூறி ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான். அவர்களும் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள். உடனே வானத்திற்கு (மழை பொழியுமாறு) கட்டளையிடுவான். மழை பொழியும். பூமிக்குத் தாவரங்களை

முளைக்கச் செய்யுமாறு) கட்டளையி டுவான். பூமி தாவரங்களை முளைய வைக்கும்.

(அவற்றை மேய்ந்து) அவர்களின் கால் நடைகள் ஏற்கனவே இருந்ததை விடநீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியதாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.

பின்னர் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவனாக ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான். ஆனால் அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்று விடுவான். அதனால் அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப் பொழுதை அடைவார்கள். அவர் களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (மிஞ்சி) இருக்காது.

அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து உன்னிடம் இருக் கின்ற புதையல்களை வெளிப் படுத்து என்று கூறு வான். அப்போது (வெளிப் படும்) அந்தப் புதையல்கள் இராணித் தேனீக்களை (பின்பற்றிச் செல்லும் தேனீக்களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.

பின்னர் அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒரு வரை அழைத்து அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி அப்பெய்யும் தூரத்திற்கு இடைவெளி விட்டு (அவ்விரண் டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் பிரகாசிக்க சிரித்துக் கொண்டே எழுந்து வருவார்... என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)

தஜ்ஜாலை எதிர்த்து நிற்கும் இறை விசுவாசி:

நபி(ஸல்) அவர்கள் தஜ்ஜால் குறித்து கூறிய முன்னறி விப்புக்கேற்ப அவனையும் அவனது குழப்பங்களையும் அடையாளம் கண்டு கொள்ளும் முஃமின்கள் அவனை எதிர்த்து நிற்பார்கள்.

4) صحيح مسلم 2251

نُ عُبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نَفِيرٍ، عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ نَفِيرٍ، عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ، قَالَ: دَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَالَ دَاتَ عَدَاةٍ، فَخُفِّضَ فِيهِ وَرَفَعَ، حَتَّى ظَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَلَمَّا رُحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا، فَقَالَ: «مَا شَأْنُكُمْ؟» قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ دَكَرْتَ الدَّجَالَ عَدَاةً، فَخُفِّضْتَ فِيهِ وَرَفَعْتَ، حَتَّى ظَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَقَالَ: «غَيْرُ الدَّجَالِ أَحْوَفُنِي عَلَيْكُمْ، إِنْ يَخْرُجُ وَأَنَا فِيكُمْ، فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ، وَإِنْ يَخْرُجُ وَلَسْتُ فِيكُمْ، فَأَمْرٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாகப் பேசிய போது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும் (சில சமயம் குரலை) உயர்த்த வும் செய்தார்கள். கடைசியில் அவன் (அருகி லுள்ள) பேரீச்சமரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.

பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டு உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். (அப்போது) அவனைப் பற்றி (குரலை) தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன் (அருகி லுள்ள) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள். அதுதான் எங்கள் அச்சத்திற் குக் காரணம் என்று கூறினோம்.

அப்போது நபியவர்கள், நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல. நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும்போது

அவன் தோன்றி னால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால் அப் போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம் 5629)

4) صحیح مسلم 2256

حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَالِ، فَكَانَ فِيمَا حَدَّثَنَا، قَالَ: " يَا أَيُّهَا، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ بَقَابَ الْمَدِينَةِ، فَيَنْتَهِي إِلَى بَعْضِ السَّبَاحِ الَّتِي تَلِي الْمَدِينَةَ، فَيُخْرِجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ - أَوْ مِنْ خَيْرِ النَّاسِ - فَيَقُولُ لَهُ: أَشْهَدُ أَنَّكَ الدَّجَالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَالُ: أَرَأَيْتُمْ إِنْ قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ، أَتَشْكُونَ فِي الْأَمْرِ؟ فَيَقُولُونَ: لَا، قَالَ فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ: وَاللَّهِ مَا كُنْتُ فِيكَ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْآنَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜா லைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். அவனைப் பற்றி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறி வித்தவற்றில் இவையும் அடங்கும்.

மதீனாவின் தெருக்களில் நுழைவது தடை செய்யப் பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா

வையடுத்து (ஷாம் நாட்டுத் திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்.

அந்த நாளிலே மக்களிலேயே சிறந்தவர் களில் ஒரு மனிதர் அவனிடம் புறப்பட்டுச் சென்று, ஷாவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன் னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்! என்று கூறுவார்.

அப்போது தஜ்ஜால் நான் இவரைக் கொண்டு பிறகு உயிராக்கி விட்டால் அப்போதுமா (நான் இறைவன்தான் எனும்) விஷயத்தில் சந்தேகம் கொள் வீர்கள் என்று (தம்முடன் உள்ளவர்களிடம்) கேட்பான். மக்கள் இல்லை என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அந்த மனிதரைக் கொண்டு பிறகு உயிராக்குவான். உடனே அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதானையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதை விட நன்றாக வேறு எப்போதும் அறிந்து கொண்ட தில்லை என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அம்மனிதரை கொல்ல விரும்புவான். ஆனால் அவர் மீது அவனுக்கு ஆதிக்கம் (அதிகாரம்) வழங்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபு ஸயீதுல் குத்ரி (ரழி), நூல்: புகாரி 7132, 1882)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْرُجُ الدَّجَالُ فَيَتَوَجَّهُ قِبَلَهُ رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ، فَتَلْقَاهُ الْمَسَالِحُ - مَسَالِحُ الدَّجَالِ - فَيَقُولُونَ لَهُ: أَيْنَ نَعْمِدُ؟ فَيَقُولُ: أَعْمِدْ إِلَى هَذَا الَّذِي حَرَجَ، قَالَ: فَيَقُولُونَ لَهُ: أَوْ مَا تُوْمِنُ بِرَبِّنَا؟ فَيَقُولُ: مَا بِرَبِّنَا خَفَاءٌ، فَيَقُولُونَ: اقْتُلُوهُ، فَيَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَلَيْسَ قَدْ نَهَاكُمْ رَبُّكُمْ أَنْ تَقْتُلُوا أَحَدًا دُونَهُ، قَالَ: فَيَنْطَلِقُونَ بِهِ إِلَى الدَّجَالِ، فَإِذَا رَأَهُ الْمُؤْمِنُ، قَالَ: يَا أَيُّهَا النَّاسُ هَذَا الدَّجَالُ الَّذِي ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَيَأْمُرُ الدَّجَالُ بِهِ فَيُشَبِّحُ، فَيَقُولُ: خُدُوهُ وَشَجُوهُ، فَيُوسِعُ ظَهْرَهُ وَبَطْنَهُ ضَرْبًا، قَالَ: فَيَقُولُ: أَوْ مَا تُوْمِنُ بِي؟ قَالَ: فَيَقُولُ: أَنْتَ الْمَسِيحُ الْكُذَّابُ، قَالَ: فَيُؤَمِّرُ بِهِ فَيُؤَمِّرُ بِالْمُنْشَارِ مِنْ مَفْرَقِهِ حَتَّى يُفَرِّقَ بَيْنَ رَجْلَيْهِ، قَالَ: ثُمَّ يَمْشِي الدَّجَالُ بَيْنَ الْقُطْعَتَيْنِ، ثُمَّ يَقُولُ لَهُ: قُمْ، فَيَسْتَوِي قَائِمًا، قَالَ: ثُمَّ يَقُولُ لَهُ: أَتُوْمِنُ بِي؟ فَيَقُولُ: مَا أَرَدْتُ فِيكَ إِلَّا بَصِيرَةً، قَالَ: ثُمَّ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَا يَفْعَلُ بَعْدِي بِأَحَدٍ مِنَ النَّاسِ، قَالَ: فَيَأْخُذُهُ الدَّجَالُ لِيُدْبَحَهُ، فَيُجْعَلُ مَا بَيْنَ رَقَبَتِهِ إِلَى تَرْقَوْتِهِ نَحَاسًا، فَلَا يَسْتَطِيعُ إِلَيْهِ سَبِيلًا، قَالَ: فَيَأْخُذُ بِيَدَيْهِ وَرَجْلَيْهِ فَيَقْدِفُ بِهِ، فَيُحْسِبُ النَّاسُ أَنَّمَا قَدَفَهُ إِلَى النَّارِ، وَأِنَّمَا أَلْقَى فِي الْجَنَّةِ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا أَعْظَمُ النَّاسِ شَهَادَةً عِنْدَ رَبِّ الْعَالَمِينَ

தஜ்ஜால் புறப்பட்டு வரும் போது இறை நம்பிக்கை யாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வாஹர். அப்போது அவரை ஆயுதம் ஏந்திய தஜ்ஜாலின் பாகாப்புப் படையினர் எதிர் கொண்டு எங்கே செல் கிறாய் என்று கேட்பார்கள். அந்த மனிதர் இப்போது புறப்பட்டு இருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன் என்று பதிலளிப்பார். அதற்கவர்கள் நம்

இறைவனை(தஜ்ஜாலை) நீ நம்ப வில்லையா என்று கேட்பார்கள். அந்த மனிதர் நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல என்று கூறுவார். அதற்கவர்கள் இவனை கொல்லுங்கள் என்று கூறுவார்கள். அப்போது அவர்களில் சிலர் சிலரிடம் உங்கள் இறைவன் (தஜ்ஜால்) யாரையும் தானின்றி கொல்லக்கூடாது என உங்களுக்கு தடை விதிக்க வில்லையா? என்று கூறுவார். ஆகவே அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டு செல்வார்கள். அந்த இறை நம்பிக்கை யாளர் தஜ்ஜாலை காணும் போது மக்களே இவன் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்.என்று சொல்வார்.

உடனே தஜ்ஜாலின் உத்தரவின் போரில் அவர் பிடித்து கொண்டு வரப்பட்டு தூண்களுக்கிடையே நிறுத்தப்படுவார். இவனைப்பிடித்து இவனது தலையை பிளந்து விடுங்கள். என்று அவன் கட்டளையிடுவான் அப்போது அவர் முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார். பிறகு தஜ்ஜால் என்மீது நீ நம்பிக்கை கொள்ள வில்லையா என்று கேட்பான் அதற்கு அந்த மனிதர் நீபெரும் பொய்யன் மஸீஹ் ஆவாய் என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து

அவருடைய இரு கால்கள் வரை தனித்தனியே பிளக்கும் படி கட்டளையிடப்படும்.

அவ்வாறே செய்து அவரது உடலை இருதுண்டு களாக்கியதும் அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடநது வருவான். பிறகு அந்த உடலைப் பார்த்து எழு என்பான் உடனே அந்த மனிதர் உயிர் பெற்று நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம் என்மீது நம்பிக் கொள்கிறாயா? என்று தஜ்ஜால் கேட்பான் அமதற்கு அந்த மனிதர் உன்னைப்பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன் என்று சொல்வார்.

பிறகு அந்த மனிதர் மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என்று நம்பிவிடாதீர்கள் இவன் எனக்குப்பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்யமுடியாது என்று கூறுவார்.

உடனே தஜ்ஜதல் அவரை அறுப்பதற்காகப்பிடிப்பான் ஆனால் அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எழும்பு வரையிலுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே அவனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்து தூக்கி எறிவான். அந்த

மனிதரை தஜ்ஜால் நெருப்பில் விட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால் அவர் சுவர்க் கத்தில் தான் வீசப்பட்டிருப்பார். இந்த மனிதர் தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களி லேயே மகத்தான உயிர் தியாகம் செய்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுஸயிதுல் குத்ரி(ரலி) (நூல் :முஸ்லிம்

PART 03

யூதர்கள் தஜ்ஜாலுடன் ஒன்றிணைதல்:

தஜ்ஜால் வெளிப்பட்டவுடன் அவனுடன் யூதர்கள் ஒன்று சேர்வார்கள். முஸ்லிம்களுக்கு பகைமை பாராட்டும் யூதர்கள் அந்த பகைமையின் இன்னுமொரு வடிவமாக ஈமானுக்கெதிராக செயற்படும் தஜ்ஜாலுடன் இணைந்து கொள்வார்கள். அதுபோல் அகலமான முகங்களைக் கொண்ட மக்களும் முஸ்லிம்களுக்கெதிராக தஜ்ஜாலு டன் ஒன்றிணைவார்கள். இவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெற்றிக் கொள்வார்கள்.

4) صحيح مسلم: 2266)

عَنْ عَمِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتَّبِعُ
الدَّجَالَ مِنْ يَهُودِ أَصْبَهَانَ، سَبْعُونَ أَلْفًا عَلَيْهِمُ الطِّيَالِسَةُ»

தஜ்ஜாலைப் பின்தொடர்ந்து அஸ்ப ஹான்| நாட்டைச்
சேர்ந்த யூதர்களில் எழுபதாயிரம் பேர் வருவார்கள்.
அப்போது அவர்கள் தயாலிசா| எனும் (கோடு போட்ட
கெட்டியான) ஒருவகை ஆடை அணிந்திருப் பார்கள்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அனஸ் (ரழி), நூல்: முஸ்லிம்-5643)

509) سنن الترمذي ت شاكر 4)

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: '
الدَّجَالُ يَخْرُجُ مِنْ أَرْضِ الْمَشْرِقِ يُقَالُ لَهَا: خُرَاسَانُ، يَتَّبِعُهُ أَقْوَامٌ كَأَنَّ
' : وَجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَفَةُ

தஜ்ஜால் (மதீனாவின்) கிழக்குப் பகுதியில் குராஸான்
எனும் இடத்திலிருந்து வெளியாகுவான். தோலால்
மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான
முகங் களையுடைய கூட்டத் தினர்கள் அவனை
பின்தொடர்ந்து செல்வார்கள் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்; அபூபக்கர் ஸித்தீக்(ரலி) நூல்: திரிமதி

43) صحيح البخاري 4)

حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يُنْتَعُونَ نَعَالَ الشَّعْرِ، وَإِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عَرَاضَ الْوُجُوهِ، كَأَنَّ وُجُوهُهُمْ الْمَجَانُّ الْمَطْرُقَةُ»

முடியாலான செருப்புகளை அணிகிற ஒரு சமுதாயத் தினருடன் நீங்கள் போரிடுவது, இறுதி நாளின் அடை யாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங் களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுதும் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

முஸ்லிம்கள் யூதர்களை வெற்றி கொள்ளல்:

யூதர்கள் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தி வரும் அட்ட காசங்கள்; அனியாயங்கள் தஜ்ஜால் வந்த பிறகும் தொடர்ந்தாலும் அவை அனைத்தையும் முஸ்லிம்கள் இறுதியாக வெற்றிக் கொள்வார்கள்.

4) صحيح مسلم 2239) :

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' تَقَاتِلُوا الْيَهُودَ فَتَسْلُطُوا عَلَيْهِمْ، حَتَّى يَقُولَ الْحَجْرُ: يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَأَيْتَ فَاقْتُلْهُ

நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களை வெற்றி கொள்வீர்கள். அவர்கள் மீது உங்களுக்குச் செல்வாக்கு ஏற்படும். எந்தளவுக்கென்றால் (கல்லுக்குப் பின் ஒரு யூதன் ஒலிந்து கொள்வான்) அப்போது அந்தக் கல் முஸ்லிமே! இதோ ஒரு யூதன் எனக்குப் பின்னால் இருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: முஸ்லிம்-5598, 5601)

4) صحيح مسلم : 2239

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِيَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوْ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْعَرَقَةَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ "

முஸ்லிம்கள் யூதர்களுடன் யுத்தம் புரியும் வரை மறுமைநாள் வராது. அப்பொழுது யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் ஒலிந்து கொள்வர். அக்கற்களும் மரங்களும் முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யஹூதி ஒலிந்துள்ளான். வாரும்! அவனை கொன்று விடுவீராக என்று கூறும். ஷஹர்கத்| என்ற மரத்தை தவிர, அது யஹூதிகளின் மரமாகும் என நபி (ஸல்)

அவர்கள் கூறினார் கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம்)

தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு கோரல்:

தஜ்ஜால் வந்ததும் மக்கள் மலைகளின் பக்கம் விரண் டோடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரழி) நூல்: முஸ்லிம்)

தஜ்ஜாலின் குழப்பம் மிகப் பெரும் அபாயகரமானதாக இருக்கும் என்பதனால் அவனை சந்திக்கவேண்டும் என்பதோ அவன் காலத்தில் வாழவேண்டும் என்று

எதிர்பார்ப்போ இருக்கக்கூடாது. தஜ்ஜாலின் பித்தனா விலிருந்து பாதுகாப்பு பெறுமாறு நபி(ஸல்) அவர்கள் ஏவி யுள்ளார்கள்.

4) صحیح مسلم 2266)

نَأْتِي عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، فَقَالَ ذَاتَ يَوْمٍ: إِنَّكُمْ لَتُجَاوِزُونِي إِلَى رَجَالٍ، مَا كَانُوا بِأَحْضَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، وَلَا أَعْلَمُ بِحَدِيثِهِ مِنِّي، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ، «خَلْقٌ أَكْبَرُ مِنَ الدَّجَالِ»،

(முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது முதல் யுக முடிவு நாள் ஏற்படும்வரை தஜ்ஜாலை விட (குழப்பத்தை ஏற்படுத்துகின்ற மிகப் பெரும் படைப் பேதும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள். அறிவிப்பவர் : இம்றான் ஹூசைன் (ரலி) நூல் : முஸ்லிம்

1) صحيح مسلم 555

عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكُفِّهِ غُصِمَ مِنَ الدَّجَالِ».

எவர் சூரதுல் கஹ்பின் முதல் பத்து வசனங்களை மனன மிடுகிறாரோ அவர் தஜ்ஜாலிருந்து பாதுகாக்கப் படுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுதர்தா(ரலி) நூர்ல்: முஸ்லிம்

1) صحيح مسلم 412

أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْتَمِ وَالْمَغْرَمِ»

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்து வந்தார்கள்.

யாஅல்லாஹ்! உன்னிடம் நான் நரகத் தின் சோதனை யிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும் மண்ண றை (கப்றுடைய) சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் செல்வத்தின் தீங்கிலிருந்தும் வறுமையின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மஸ்ஹூத் தஜ்ஜா லின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (அறிவிப்பவர்: அயிஷா (ரழி), நூல்: முஸ்லிம்-5242)

முஸ்லிம்களின் வெற்றியும் தஜ்ஜாலின் தோழ்வியும்;

தஜ்ஜாலின் வருகையும் செயற்பாடுகளும் மிகப் பெரும் குழப்பங்களை நிகழ்த்தினாலும் அதற்கு முன் முஸ்லிம் கள் பல வெற்றிகளை பெறும் நிலமை உருவாகும். அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராக படைத்தி ரட்டிவரும் கிறிஸ்தவர்களின் முற்றுகைகளை முஸ் லிம்கள் தகர்த்து முன்னேறுவார்கள். வெற்றிக் கொள் வார்கள். சத்தியத்திற்காக போராடும் ஒரு கூட்டம் கியாமத் வரை போடிக் கொண்டே இருப்பார்கள். அதன் முடிவிலே ஈஸா நபியின் வருகையும்

நிகழும் தஜ்ஜா லின் அட்டகாசங்களுக்கான முடிவும் எட்டப்படும்.

பாபல் லுத் எனும் இடத்தில்வைத்து தஜ்ஜாலை ஈஸா(நபி) கொலை செய்வார்கள்.

தஜ்ஜாலின் குழப்பங்களால் சோதனைகளுக்குள்ளான முஃமின்களுக்கு ஈஸா நபியின் வருகை புத்துயிர் ஊட் டக்கூடியதாக அமையும். சோதனைகளுக்குள்ளான மக் களின் முகங்களை தடாவி அவர்களுக்கு அல்லாஹ் விடம் கிடைக்கவிருக்கும் அந்தஸ்துகள் குறித்து நன் மாராயம் கூறுவார்கள்.

4) صحيح مسلم 2221)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: « لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزَلَ الرُّومُ بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ، فَيُخْرِجُ إِلَيْهِمْ جَيْشًا مِنَ الْمَدِينَةِ، مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يُؤَمِّنُهُمْ، فَإِذَا تَصَافَوْا، قَالَتِ الرُّومُ: خَلَوْا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَّوْنَا مِنَّا نَفَاتِهِمْ، فَيَقُولُ الْمُسْلِمُونَ: لَا، وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا، فَيُقَاتِلُونَهُمْ، فَيَنْهَزِمُ ثَلَاثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا، وَيَقْتُلُ ثَلَاثُهُمْ، أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ، وَيَفْتَتِحُ الثَّلَاثُ، لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ، فَيَبْنِيهَا هُمْ يَفْتَسِمُونَ الْعَنَانِمَ، قَدْ عَلَفُوا سُيُوفَهُمْ بِالرَّيْنُونَ، إِذْ صَاحَ فِيهِمُ الشَّيْطَانُ: إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ، فَيُخْرِجُونَ، وَذَلِكَ بَاطِلٌ، فَإِذَا جَاعُوا الشَّمَامَ خَرَجَ، فَيَبْنِيهَا هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ، يُسَوِّونَ الصُّفُوفَ، إِذْ أُفِيْمَتِ الصَّلَاةُ، فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّهُمْ، فَإِذَا رَأَهُ عَدُوُّ اللَّهِ، دَابَّ كَمَا يَدُوبُ

الْمَلْحُ فِي الْمَاءِ، فَلَوْ تَرَكَهُ لَأَنْدَابَ حَتَّى يَهْلِكَ، وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ، فَيُرِيهِمْ
' دَمَهُ فِي حَرْبَتِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரோம பைசாந்தியர்கள்; (சிரியாவிலுள்ள) அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய இடங்களில் நிலை கொள்ளாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவர்களை நோக்கி மதீனா விலிருந்து ஒருபடை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிற்றதவர்களாயிருப்பர். அவர்கள் அணிவகுத்து நிற்கும் போது ரோமர்கள், எங்களுக்கும் எங்களில் சிறைக் கைதிகளாப் பிடிக்கப்ப டோருக்குமிடையே நாங்கள் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள்|| என்று கூறுவார்கள்.

அப்போது முஸ்லிம்கள், இல்லை, அல்லாஹ்வின் மீதானையாக! எங்கள் சகோதரர்கள் மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்| என்று சொல்வார்கள். ஆகவே, ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் தோற்று வெருண்டோடு வார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக் கவே மாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள்.

அவர்கள் அல்லாஹ் விடத்தில் மிகச் சிறந்த உயிர்த்தியாகி களாவர். மூன்றிலொரு பகுதியினர் (ரோமர்களை வெற்றி கொள்வார்கள். அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக் குள்ளாக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கொன்ஸ் தாந்து நோபிளை வெற்றி கொள்வார்கள்.

அவர்கள் தம்வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்க விட்டுப் போர்ச் செல்வங்களை பங்கிட்டுக் கொண்டிருக் கும்போது, அவர்களிடையே ஷைத்தான், நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத் தாரிடையே மஸீஹ் (தஜ்ஜால்) வந்துவிட்டான்| என்று குரலெழுப்புவான்.

உடனே அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கிப் புறப் பட்டுச் செல்வார்கள். ஆனால், அது பொய்யான செய்தி யாயிருக்கும். அவர்கள் ஷாமுக்கு (சிரியா) வரும் போது மஸீஹ்| (தஜ்ஜால்) புறப்படுவான். இந்நிலை யில் அவர் கள் போருக்காக ஆயத்தமாகி அணிகளைச் சீர்செய்து கொண்டிருக்கும் போது, தொழுகைக்காக இகாமத் சொல்லப் படும். அப்போது மர்யமின் புதல்வர் ஈஸா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி வந்து அவர் களுக்குத் தலைமையேற்பார்கள்.

அவரை அல்லாஹ்வின் விரோதி (தஜ்ஜால்) காணும் போது, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாயமல் விட்டு விட்டால் கூட அவன் தானாகக் கரைந்து அழிந்து விடுவான். ஆயினும் ஈஸாவின் கரத்தால் அவனை அல்லாஹ் அழிப்பான். அப்போது ஈஸா (அலை) அவர்கள் தமது ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்குக் காட்டுவார்கள். இதை அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

1) صحيح مسلم 137

أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»، قَالَ: 'فَيُنزَلُ عَيْسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُولُ أَمِيرُهُمْ: تَعَالَى صِلْنَا، فَيَقُولُ: لَا، إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أَمْرَاءٌ تُكْرِمُهُ اللَّهُ هَذِهِ الْأُمَّةُ'

எனது சமூகத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் ஏற்படும் வரை சத்தியத்திற்காக போராடி மேலோங்கி நிற்பார் கள்.அப்போது மர்யமின் மகன் ஈஸா(அலை) இறங்கு வார். அப்போது எங்களுக்கு தொழுகை நடாத் துங்கள் என ஈஸா (அலை)இடம் அக்கூட்டத்தின் தலைவர் கூறு வார். இல்லை உங்களில் சிலர் சிலருக்கு தலைவராக இருக்கின்றீர்கள் (அது)

இந்த (முஹம்மத் நபியின்) சமூகத்திற்கு அல்லாஹ்
செய்த கண்ணியமாகும் என ஈஸா (அலை)
கூறுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(அறிவிப்பவர்: ஐபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)

4) صحيح مسلم 2253

فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ، فَيُنزَلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ
شَرْقِيَّ دِمَشْقَ، بَيْنَ مَهْرُودَتَيْنِ، وَاضِعًا كَفِيهِ عَلَى أَجْنَحَةِ مَلَكَينِ، إِذَا طَاطَأَ
رَأْسَهُ فَطَرَ، وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّوْلُؤِ، فَلَا يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ
نَفْسِهِ إِلَّا مَاتَ، وَنَفْسُهُ يَنْتَهِي حَيْثُ يَنْتَهِي طَرْفُهُ، فَيَطْلُبُهُ حَتَّى يَدْرِكَهُ بِبَابٍ لَدَى،
فَيَقْتُلُهُ، ثُمَّ يَأْتِي عِيسَى ابْنَ مَرْيَمَ قَوْمٌ قَدْ عَصَمَهُمُ اللَّهُ مِنْهُ، فَيَمْسَحُ عَنْ
وُجُوهِهِمْ وَيُحَدِّثُهُمْ بِدَرَجَاتِهِمْ فِي الْجَنَّةِ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَوْحَى اللَّهُ إِلَى
عِيسَى: إِنِّي قَدْ أَخْرَجْتُ عَبَادًا لِي، لَا يَدَانِ لِأَحَدٍ بِقَتَالِهِمْ، فَحَرِّزْ عِبَادِي إِلَيَّ
وَيَبْعَثُ اللَّهُ يَأْجُوجَ وَمَأْجُوجَ الطُّورِ

தஜ்ஜாலின் அட்டகாசம் நடந்து கொண் டிருக்கும்
போது மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களை
அல்லாஹ் பூமிக்கு அனுப்பி வைப்பான்
அவர்(சிரியாவின் தலை நகர் டமஸ்கஸ் எனும்)
திமிஷ்க் நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை
கோபு ரத்திற்கு அருகில் இரு வானவர்களின்
இறக்கைகள் மீது தம் கைகளை வைத்த வாறு
இறங்குவார்.

அற்போது அவர் குங்குமப் பூ நிறத்தில் இரு ஆடைகள் அணிந்திருப்பார். அவர் தனது தலையை தாழ்த்தினால் நீர்த் துளி சொட்டும். தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக்காற்றைச் சுவாசிக்கும் எந்தவொர் இறை மறுப்பாளனும் சாகாமல் இருக்க மாட்டான். அவர் விடும் மூச்சானது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும்.

பின்னர் ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜாலை தேடிச் செல்வார்கள் இறுதியில் (பாலஸ்தீனிலுள்ள) பாபு லுத்து' எனும் நகரத்தின் தலைவாயிலருகே அவனைக் கண்டு கொலை செய்து விடுவார்கள். (தஜ்ஜால் மூலம் நடந்து வந்த அத்தனை அட்டகாசங்களும் முடிவுக்கு வந்து விடும். (பிறகு மக்கள் ஏழு ஆண்டு காலம் வாழ் வார்கள் அவர்களில் இருவருக்கிடையில் குரோதம் கூட இருக்காது)

பிறகு (தஜ்ஜாலை இறைவனாக ஏற்க மறுத்து சோதனைக்குள்ளாகி) தஜ்ஜாலிடம் மிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர் களிடம் வருவார்கள். அவர்களின் முகங் களை ஈஸா (அலை) தடவி சுவர்க்கத்தில் அவர்களுக்கு

கிடைக்கவிருக்கும் (தரஜாத்துகள்) படித் தரங்கள் குறித்து அவர்களுக்கு நற்செய்தி தெரிவிப்பார்.(இந்நிலையில் யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தை அல்லாஹ் வெளியாக்குவான். (நூல்:முஸ்லிம்)

4) 515) سنن الترمذي ت شاكر

سَمِعْتُ عَمِّي مُجَمَّعَ ابْنِ جَارِيَةَ الْأَنْصَارِيِّ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَقْتُلُ ابْنُ مَرْيَمَ الدَّجَالَ بِبَابِ لُدٍّ»

ஈஸா(அலை) அவர்கள் தஜ்ஜாலை பாபல்லுத் எனும் இடத்தில் வைத்து கொலை செய்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:திர்மிதி

முற்றும்